

செலான் வங்கி பிஎஸ்சி

நிதி அறிக்கை

2026 மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது



முற்றுமடங்கிய வருமானக் கூற்று						ரூபா. '000
(கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் விதிமுறை 7.4 இற்கு அமைவாக)						
	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது			தொகுதி		
	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது
	2026	2025	வளர்ச்சி %	2026	2025	வளர்ச்சி %
வட்டி வருமானம்	22,797,220	19,483,400	17.01	22,810,309	19,497,520	16.99
கழிக்குக: வட்டிச் செலவுகள்	13,062,962	10,896,804	19.88	12,978,827	10,815,691	20.00
நிகர வட்டி வருமானம்	9,734,258	8,586,596	13.37	9,831,482	8,681,829	13.24
சேர்க்க: நிகர கட்டணம் மற்றும் தரகுகள் வருமானம்	2,311,272	1,863,313	24.04	2,311,248	1,863,275	24.04
சேர்க்க: ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	329,951	544,058	(39.35)	224,636	443,724	(49.37)
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	12,375,481	10,993,967	12.57	12,367,366	10,988,828	12.54
கழிக்குக: மதிப்பிற்கு கட்டணம்	100,151	225,427	(55.57)	100,151	225,427	(55.57)
கழிக்குக: ஆளணிக்கான செலவுகள்	3,238,004	2,805,662	15.41	3,252,455	2,818,110	15.41
கழிக்குக: ஏனைய செலவினம்	2,892,823	2,328,960	24.21	2,933,068	2,358,238	24.38
வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம்	6,144,503	5,633,898	9.06	6,081,692	5,587,053	8.85
கழிக்குக: வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	3,238,878	2,873,213	12.73	3,262,136	2,896,419	12.63
காலப்பகுதிக்கான இலாபம்	2,905,625	2,760,685	5.25	2,819,556	2,690,634	4.79
இலாபம் உரித்தானது:						
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர்	2,905,625	2,760,685	5.25	2,809,653	2,679,317	4.86
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	–	–	–	9,903	11,317	(12.49)
காலப்பகுதிக்கான இலாபம்	2,905,625	2,760,685	5.25	2,819,556	2,690,634	4.79
காலப்பகுதிக்கான ஏனைய முற்றுமடங்கிய வருமானம், வரி தேறியது	(369,611)	128,824	(386.91)	(373,483)	128,804	(389.96)
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	2,536,014	2,889,509	(12.23)	2,446,073	2,819,438	(13.24)
மொத்த முற்றுமடங்கிய வருமானம் உரித்தானது:						
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர்	2,536,014	2,889,509	(12.23)	2,437,150	2,808,126	(13.21)
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	–	–	–	8,923	11,312	(21.12)
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	2,536,014	2,889,509	(12.23)	2,446,073	2,819,438	(13.24)

தெரிவு செய்யப்பட்ட செயற்பாட்டு குறிகாட்டிகள்				
	வங்கி		தொகுதி	
	31.03.2026	31.12.2025	31.03.2026	31.12.2025
ஒழுங்குபடுத்தும் மூலதனம் (ரூபா. மில்லியன்)				
பொது உரிமையாண்மை படி I	70,086	73,126	71,867	74,904
மொத்த படி I மூலதனம்	70,086	73,126	71,867	74,904
மொத்த மூலதனம்	100,695	105,578	102,476	107,356
ஒழுங்குபடுத்தும் மூலதன விகிதம் (%)				
பொது உரிமையாண்மை படி I மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 7.00%)	11.40	12.39	11.68	12.69
மொத்த படி I மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 8.50%)	11.40	12.39	11.68	12.69
மொத்த மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 12.50%)	16.38	17.89	16.66	18.18
பாசல் III லிவரேஜ் (Leverage) விகிதம் (%)				
(ஆகக்குறைந்த தேவை 3.0%)	6.98	7.47	7.16	7.65
ஒழுங்குபடுத்தும் திரவத்தன்மை தேவை				
திரவத்தன்மை காப்பு விகிதம் (%)				
ரூபா. - (ஆகக்குறைந்த தேவை - 100%)	188.30	227.99		
அனைத்து நாணயங்களும் - (ஆகக்குறைந்த தேவை - 100%)	192.49	229.92		
நிகர நிலையான நிதியியல் விகிதம் (%)	124.10	127.25		
(ஆகக்குறைந்த தேவை - 100%)				
சொத்துக்களின் தரம்				
மொத்த கடன்களுக்கு மதிப்பிற்குப் பட்ட கடன்கள் (நிலை 3) விகிதம் (%)	1.01	1.03		
நிலை 3 இற்கான கடன்களுக்கு மதிப்பிற்கு கட்டணங்கள் (நிலை 3) விகிதம் (%)	86.23	86.33		
வருமானம் மற்றும் இலாப இயலுமை				
நிகர வட்டி மிகை (%)	4.23	4.50		
சொத்துக்களின் மீதான வருவாய் (%) (வரிக்கு முன்)	1.98	2.31		
உரிமையாண்மை மீதான வருவாய் (%)	14.39	15.89		
வருமானத்திற்கான கிரய விகிதம் (%)	49.54	44.52		
குறிப்பு தகவல்				
கடன் தரமதிப்பீடு - Fitch	A+(Ika)	A+(Ika)		
ஊழியர்களின் எண்ணிக்கை	3,290	3,243		
வங்கி நிலையங்களின் எண்ணிக்கை	172	172		

விரிவான நிதிநிலையியல் அறிக்கைகள் மற்றும் அதனுடன் இணைந்த குறிப்புகள் உட்பட விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பி-ன்வரும் இணையப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
<https://www.seylan.lk/about-us/investor-relation>

நிதி நிலைமைக் கூற்று						ரூபா. '000
(கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் விதிமுறை 7.4 இற்கு அமைவாக)						
	வங்கி			தொகுதி		
	31.03.2026 இல் இருந்தவாறு	31.12.2025 இல் இருந்தவாறு (கணக்காய்வு செய்யப்பட்டது)	வளர்ச்சி %	31.03.2026 இல் இருந்தவாறு	31.12.2025 இல் இருந்தவாறு (கணக்காய்வு செய்யப்பட்டது)	வளர்ச்சி %
சொத்துக்கள்						
காசும் காசுக்குச் சமமானவையும்	19,324,440	18,202,545	6.16	19,324,480	18,202,585	6.16
இலங்கை மத்திய வங்கியிலுள்ள மீதி	8,986,914	11,218,110	(19.89)	8,986,914	11,218,110	(19.89)
வங்கிகள், நிதிக்கம்பனிகளிலுள்ள இருப்புகள்	22,971,172	32,006,116	(28.23)	22,971,172	32,006,116	(28.23)
முதல் நிலை நிதி ஆவணங்கள்	331,457	200,648	65.19	331,457	200,648	65.19
இலாபம் அல்லது நட்டம் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	17,433,515	14,959,447	16.54	17,433,515	14,959,447	16.54
குறைந்து செல்லும் செலவில் நிதிச் சொத்துக்கள்						
- கடன்களும் முற்பணங்களும்	627,728,039	599,801,944	4.66	627,728,039	599,801,944	4.66
- கடன் மற்றும் ஏனைய கடன் பத்திரங்கள்	121,904,125	120,394,298	1.25	121,968,367	120,489,193	1.23
ஏனைய முற்றுமடங்கிய வருமானம் ஊடாக நியாயப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்	91,194,952	92,796,261	(1.73)	91,553,891	93,167,635	(1.73)
உபகம்பனிகளில் முதலீடு	1,153,602	1,153,602	–	–	–	–
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	5,590,519	5,672,416	(1.44)	8,421,341	8,502,813	(0.96)
வரி சொத்துக்கள்	3,638,680	3,431,810	6.03	2,935,292	2,731,914	7.44
ஏனைய சொத்துக்கள்	23,106,581	21,165,976	9.17	21,483,330	19,629,675	9.44
மொத்தச் சொத்துக்கள்	943,363,996	921,003,173	2.43	943,137,798	920,910,080	2.41
பொறுப்புக்கள்						
வங்கிக்கு செலுத்துமதி	21,776,408	23,898,752	(8.88)	21,776,408	23,898,752	(8.88)
முதல் நிலை நிதி ஆவணங்கள்	194,183	6,413	2,927.96	194,183	6,413	2,927.96
குறைந்து செல்லும் செலவில் நிதிப் பொறுப்புக்கள்						
- வைப்பாளர்களுக்கு செலுத்துமதி	742,544,680	732,960,379	1.31	742,544,680	732,960,379	1.31
- கடன்படுனர்களுக்கு செலுத்துமதி	13,030,933	5,219,998	149.63	13,030,933	5,219,998	149.63
தொகுதிகடன்கள் வழங்கல்	41,068,384	40,131,478	2.33	41,068,384	40,131,478	2.33
வரி பொறுப்புக்கள்	8,889,811	8,607,524	3.28	8,924,483	8,634,268	3.36
ஏனைய பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	33,952,237	28,264,694	20.12	30,521,554	24,842,677	22.86
மொத்தப் பொறுப்புக்கள்	861,456,636	839,089,238	2.67	858,060,625	835,693,965	2.68
உரிமையாண்மை						
கூறப்பட்ட மூலதனம்	21,693,370	21,693,370	–	21,693,370	21,693,370	–
சட்ட நிதி ஒதுக்கம்	3,988,952	3,988,952	–	3,988,952	3,988,952	–
நிறுத்தி வைத்த வருவாய்கள்	51,574,563	51,237,691	0.66	52,373,537	52,132,637	0.46
ஏனைய ஒதுக்கங்கள்	4,650,475	4,993,922	(6.88)	5,954,857	6,301,196	(5.50)
மொத்தப் பங்குதாரர்களின் உரிமையாண்மை	81,907,360	81,913,935	(0.01)	84,010,716	84,116,155	(0.13)
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	–	–	–	1,066,457	1,099,960	(3.05)
மொத்த உரிமையாண்மை	81,907,360	81,913,935	(0.01)	85,077,173	85,216,115	(0.16)
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்	943,363,996	921,003,173	2.43	943,137,798	920,910,080	2.41
நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	307,221,727	292,985,888	4.86	307,235,171	293,010,210	4.85
குறிப்பு தகவல்கள்						
ஊழியர்களின் எண்ணிக்கை	3,290	3,243	1.45	3,308	3,261	1.44
வங்கி நிலையங்களின் எண்ணிக்கை	172	172	–	172	172	–
சாதாரண பங்கொன்றிற்கான நிகர சொத்து பெறுமதி (ரூபா)	128.86	128.87	(0.01)	132.17	132.33	(0.12)

உறுதிப்படுத்தல்;
மேலுள்ள நிதிக்கூற்றுகள் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டது என்பதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.

(ஒப்பமிடப்பட்டது)
சங்க ஜயரத்ன
பிரதம நிதி அதிகாரி

செலான் வங்கி பி.எல்.சியின் தலைவர், பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய நாங்கள் கீழ்வருவனவற்றை உறுதிப்படுத்தி ஒப்பமிட்டுள்ளோம்.

a) மேலுள்ள கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வழவத்துக்கும், வரைவிலக்கணங்களுக்கும் அமைய தயாரிக்கப்பட்டவை.

b) இக் கூற்றுகளில் உள்ள தகவல்கள் வங்கி மற்றும் தொகுதி என்பவற்றின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டது என குறிப்பிடப்படாத பட்சத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத நிதிக் கூற்றுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

(ஒப்பமிடப்பட்டது) நீதியரசர் புலனேக அலுவலராரே PC
தலைவர்
ஏப்ரல் 28, 2026
கொழும்பு

(ஒப்பமிடப்பட்டது) ரமேஷ் ஜயசேகர
பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி